

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பதவிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் பதவிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள்

மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2022 ஆம் ஆண்டின் போது நிர்மாணிக்கப்பட்ட பராக்கிரமபுர வாராந்த சந்தைக் கட்டிடத்தில் நிலையான சொத்துப் பதிவேட்டின் பிரகாரம் பெறுமதி ரூபா 41,701,765 ஆக இருந்த போதும் அது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டோலை ரூபா 41,993,157 ஆக ரூபா 291,392 அதிகரித்துக் காண்பிக்கப்பட்டதுடன் அதற்காக ரூபா 7,285 பெறுமானத் தேய்வுப் பெறுமதியும் மீளாய்வாண்டில் நிதிக் கூற்றுக்களில் சீராக்கப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	சரியான நிலையான சொத்துப் பதிவேட்டில் குறிப்பிடப்படல் வேண்டும்.
(ஆ) LDSP செயற்திட்டத்தின் மூலம் 2024 மார்ச் 18 ஆந் திகதி பதவி பிரதேச சபைக்கு கிடைக்கப் பெற்ற ரூபா 276,120 ஆன நிழற்பட பிரதி இயந்திரம் மீளாய்வாண்டின்	ஏற்றுக்கொள்கின்றோம்.	சரியான கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.

சொத்துக்கள் பொறுப்புக்கள் கூற்றில் சொத்து
ஒன்றாக வெளிப்படுத்தப்பட்டிருக்க வில்லை.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
02 கணக்கு மீதிகளுக்கு உரிய ஏற்றுக்கொள்கின்றோம். பேரேட்டின் பிரகாரம் பெறுமதி ரூபா 889,288 ஆக இருந்த போதும் பரீட்சை மீதியின் பிரகாரம் பெறுமதி ரூபா 868,288 ஆனமையால் ரூபா 21,000 வேறுபாடு காணப்பட்டது.		நேரொத்த அறிக்கை பட்டோலையுடன் ஒப்பீடு செய்து சரி செய்யப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2015 யூலை 10 ஆந் திகதிய இலக்கம் 02/2015 என்ற அரசு நிதி சுற்றறிக்கை	பயன்படுத்த முடியாத 03 வாகனங்களை விற்றுத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஏலத்தை மேற்கொண்டு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	விற்றுத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) வடமத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் 2020 ஆகஸ்ட் 22 ஆந் திகதி இலக்கம் NCP/LG/18/04/04/ 2022 என்ற கடிதம்	2022 ஆம் ஆண்டின் போது JCB இயந்திரம் வாடகைக்கு வழங்கியதற்காக அறவிட வேண்டிய ரூபா 290,675 அறவிடப்பட்டிருக்க வில்லை.	நிலுவை வாடகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	மொத்த வாடகையையும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 2,444,717 ஆக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் வரமானத்தை விஞ்சிய செலவினம் ரூபா 6,023,366 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானம் மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
i. ஆதன வரியும் வரியும்	2,138,100	2,833,920	2,623,880	724,600	2,000,200	1,710,630	1,673,830	641,800	
ii. வாடகை	13,365,800	6,434,820	6,409,845	809,255	11,881,400	4,744,337	4,737,687	455,250	
iii. அனுமதிப் பத்திரக் கட்டணம்	4,704,235	2,052,689	2,046,329	189,981	5,108,800	1,558,349	1,724,991	48,000	
iv. ஏனைய வருமானம்	16,425,000	9,568,211	10,320,851	1,297,864	16,893,600	9,302,156	8,139,874	2,539,777	
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	
மொத்தம்	36,633,135	20,889,640	21,400,905	3,021,700	35,884,000	17,315,472	16,276,382	3,684,827	
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====	

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) வீதவரியும் வரியும்		
வியாபார வரி ரூபா 681,600 மற்றும் கைத்தொழில் வரி ரூபா 43,000 மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடப்பட்டிருக்க வில்லை.	2025 ஆம் ஆண்டின் நிலுவை வியாபார வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) வாடகை		
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளின் போது சபைக்குரிய JCB இயந்திரம் வாடகைக்கு வழங்கியதற்காக அறவிட வேண்டிய வாடகை ரூபா 409,575 அறவிடப்பட்டிருக்க வில்லை.	அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) அனுமதிப் பத்திரக் கட்டணம்		
மீளாய்வாண்டிற்காக கிடைக்க வேண்டிய வியாபார அனுமதிப் பத்திரக் கட்டணம் ரூபா 33,200 அறவிடப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டில் நிலுவை அனுமதிப் பத்திரக் கட்டணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஈ) ஏனைய வருமானம்		
(i) நீர்க் கட்டணம் ரூபா 144,781 மற்றும் நீர் இணைப்புக் கட்டணம் ரூபா 12,000 மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் போது நிலுவை நீர் இணைப்பு மற்றும் நீர்க் கட்டணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

- (ii) மாகாண சபையின் பிரதம 2025 ஆம் ஆண்டின் போது அறவிடுவதற்கு செயலாளரிடம் இருந்து ஏனைய நீதிமன்றத் தண்டப்பணத்தை நடவடிக்கை அதிகாரத் தரப்பினரிடம் இருந்தும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு எடுக்கப்படும். கிடைக்க வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 1,131,364 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 166,500 அறவிடப்பட்டிருக்கவில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுதல்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்களை நிறைவேற்று வதற்காக உபவிதிகள் விதிக்க வேண்டியிருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அந்த விடயங்களுக்காக உபவிதிகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.	உபவிதிகள் சபையினால் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்ட போதும் காணப்படுகின்ற சட்ட ரீதியான பிரச்சனைகள் மற்றும் தயாரிக்கப்படுகின்ற உபவிதிகளில் காணப்படுகின்ற குறைபாடுகளின் காரணமாக அங்கீகரித்துக் கொள்ளல் தாமதம் அடைந்துள்ளது.	உபவிதிகளின் குறைபாடுகளை சரி செய்து அங்கீகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
03 இற்கும் 09 வருடங்களுக்கு இடையிலான காலம் முதல் கொண்டு வரப்படுகின்ற உள்ளுராட்சித் திணைக்களத்தில் இருந்து சபைக்கு கிடைக்க வேண்டிய ரூபா 842,854 கடன்பட்டோர் மீதி மற்றும் ரூபா 1,170,944 கடன் கொடுத்தோர் மீதி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர் காலத்தில் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கடன் பட்டோர் மற்றும் கடன் கொடுத்தோர் மீதிகளைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) சபை அதிகாரப் பிரதேசத்தில் காணப்படுகின்ற சுற்றாடல் அனுமதிப் பத்திரம் பெற வேண்டிய நிறுவனங்களை இனங்காண்பதற்காக	2025 ஆம் ஆண்டுக்குரிய அறிவித்தல் பதாதைகள் மெய்மையாய்வு	புதிய மெய்மையாய்வின் அடிப்படையில் அறிவித்தல் பதாதை கட்டணம் அறவிடப்படல்

2024 ஆம் ஆண்டின் போது ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. வேண்டும்.
 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது
 இருந்ததுடன் விளம்பர அறிவித்தல்
 பதாதைகளுக்காக 2024 ஆம்
 ஆண்டில் அறிவிட வேண்டிய
 கட்டணத்தை தீர்மானிப்பதற்காக
 அறிவித்தல் பாதாதை அமைந்துள்ள
 இடங்கள் தொடர்பாக ஆய்வினை
 மேற்கொள்ளாமல் அதற்காக 2023
 ஆம் ஆண்டிற்காக
 மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை
 அடிப்படையாகக்
 கொள்ளப்பட்டிருந்தது.

(ஆ) பிலிசொரு நிலையத்திற்காக பிலிசொரு நிலையத்தைச் துண்டு கழிவுப்
 போதியளவான சுகாதாரத் சுற்றி வலை வேலி பொருட்களை
 தொழிலாளர்கள் நிர்மாணித்து உரியவாறு
 காணப்படாமையினால் சரியான எதிர்காலத்தில் சரி முகாமைத்துவம்
 பிரகாரம் கழிவுப் பொருள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
 முகாமைத்துவம் செய்ய எடுக்கப்படும்.
 முடியாமையினால் கழிவுப்
 பொருட்கள் குவிக்கப்பட்டு
 விலங்குகளினால் அருகில் சுற்றாடல்
 அசுத்தமாக்கப்பட்டிருந்தது.

(இ) 2021 ஏப்ரல் 23 ஆந் திகதிய மதிப்பீட்டுத் திணைக்களத்தால் மதிப்பீட்டுத்
 இலக்கம் 2225 என்ற வர்த்தமானி திணைக்களம் ஊடாக
 அறிவித்தலின் மூலம் பதவி பிரதேச ஆதனங்களை மதிப்பீடு
 சபை அதிகாரப் பிரதேசத்தில் ஏதோ நடவடிக்கைகள் மதிப்பீடு
 ஒரு பிரதேசம் ஒன்று மேற்கொள்ளாமையின் ஆதனங்களை மதிப்பீடு
 அபிவிருத்திப்பட்ட பிரதேசமாக காரணமாக ஆதனவரி நடவடிக்கை எடுத்தல்
 வெளியிடப்பட்டிருந்ததுடன் 2023 சபைக்கு அறிவிடுவதற்கு வேண்டும்.
 திசெம்பர் 29 ஆம் திகதிய இலக்கம் முடியாதிருந்தது.
 2365 என்ற வர்த்தமானி அறிவித்தல்
 மூலம் ஆதனவரி வெளியிடப்பட்ட 04
 சதவீதமாக அறிவிக்கப்பட்டிருந்த
 போதிலும் மதிப்பீட்டுத்
 திணைக்களத்தின் மூலம் அந்த
 ஆதனங்களை மதிப்பீடு செய்வதற்கு
 நடவடிக்கை எடுக்காமையினால்
 கணக்காய்வுத் திகதி வரையிலும்
 ஆதனவரி வருமானம் சபைக்கு
 இழக்கப்பட்டிருந்தது.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2023 ஆம் ஆண்டிற்கான பொருள் மெய்மையாய்வின் போது மெய்மையாய்வு சபையினால் விற்றுத் தீர்ப்பதற்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்த பயன்பாட்டிற்கு எடுக்க முடியாத பிரகாரம் துருப்பிடித்து இருந்த கெப் வண்டி, மோட்டார் சைக்கிள், கைடெக்டர் மற்றும் கொங்கிரீட் கலவை இயந்திரம் என்பன இயந்திரப் பொறியியலாளரின் பரிந்துரையை பெற்றுக் கொள்வதற்கு முடியாமையினால் 2024 திசம்பர் 31 திகதி வரையிலும் விற்றுத் தீர்ப்பதற்கு முடியாது இருந்தது.	இந்த வாகனங்கை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	விற்றுத் தீர்க்கும் நடவடிக்கைகள் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2024 ஆம் ஆண்டின் போது ரூபா 286.45 மில்லியன் மொத்த மதிப்பீட்டுப் பெறுமதியில் 83 வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் 29 பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்வதற்காகவும் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதற்காகத் தேவையான நிதியேற்பாடு கிடைக்காமையினால் அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.	எதிர்பார்க்கப்பட்ட நிதியேற்பாடு கிடைக்காமையின் காரணமாக இந்த செயற்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முடியாது இருந்தது.	வருடாந்தம் பாதீடுகளுக்கு இணங்கும் வகையில் செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்க வேண்டி இருந்ததுடன் காலத்திற்கு காலம் திருத்தப்படல் வேண்டும்.